

INVOCATION OF SIVA

அறுவகைச் சமயத் தோர்க்கு மவ்வவர் பொருளாய் வேறாங்
குறியது வுடைத்தாய் வேதா கமங்களின் குறியி றந்தங்(கு)
கறிவினி லருளான் மன்னி யம்மையோ டப்ப னாகிச்
செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம். 2.

aṛuvakaic camayat tōrkkuṁ avvavar poruḷāy vēṛām
kuṛiyatu vuṭaittāy vētā kamaṅkaḷiṅ kuṛiyi ṛantaṅ(ku)
aṛiviṇil aruḷāl maṇṇi ammayō ṭappa ṇāki
ceṛivoḷi yātu niṅṛa civaṇaṭi ceṇṇi vaippām

அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய், வேறாம்
குறியது உடைத்தாய், வேத ஆகமங்களின் குறி இறந்து, அங்(கு)
அறிவினில் அருளால் மன்னி, அம்மையோடு அப்பனாகிச்,
செறிவு ஒழி யாது நின்ற சிவன் அடி சென்னி வைப்பாம்.

2. Let's crown my head with the feet of **Siva**, He stands as the ultimatum of every religion of sixfold categories of the past, present and future conceived by the Saiva Religion. He still stands beyond all conceptions set forth in the scriptures of **Vēdās** and **Āgamās** but fills the intelligence of the individual souls with his Love. He, our eternal Father and Mother, inseparable and all pervasive as one and all.

COMMENTARY:

SAIVA SIDDHĀNTA IS ALL INCLUSIVE; STILL EXCLUSIVE - AN OVERVIEW OF ALL THE RELIGIONS IN SIX FOLDS

- 1. Every creature here, however small, or big, is continually in a relationship with the rest of the creation and with the source of creation. We may be unaware of it, but there is no way we can get out of it. This is not a relationship of choice. We cannot help it. If there is already an inevitable relationship, what is there to do? Just change the quality of the relationship. It is about changing the relationship. It is a big difference in the way we hold the relationship.*
- 2. If the relationship is just physical, we will perceive, understand, enjoy, and experience certain things. If it is at psychological level with our mind, intellect and conscious we will perceive, understand, enjoy and experience*

certain things. If it is emotional, we will know, perceive, experience, and enjoy different kinds of things. But we will still not know what it is unless we transcend everything.

3. In a way, the whole spiritual process is just this – changing our relationship with existence from being just body, mind, intellect, emotion or conscious to subtler dimension of existence. All intelligence proceeds just from this. This intelligence of the self is called **jnāna** or gnosis.
4. This spiritual process is one expressed as four into six-fold religious systems of **Saiva-Siddhānta**. All of them are revealed by the one and only God to suite the maturity of the souls. As each of them will lead further and further towards the TRUTH, they are called **darsanās** or visions in Hindu philosophical system. These are also perceived as the step ladder pattern or **shobhāna mārḡa** towards the realization of the ultimate TRUTH. The fourteen Tamil texts explain these are called **Meikaṇḍa Sāththirams**, THE TEXTS OF TRUTH REVEALED.
5. Penultimate creeds which lead to the ultimate Truth through step-by-step process are classified into 18 in number. Of which six are in the furthest circle towards the center goal, the ultimate Truth and they are called the externo-external creeds. Six are still in the outer circle but closer to the Centre goal, the ultimate Truth, and are called external creeds. The remaining six are in the closer circle to the centre goal, the ultimate Truth, and are called interno-external creeds. The names of these creeds and their explanation are given below. The term creeds here stand for the beliefs, their proposing masters and deities followed by the people who profess them. The respective evolutes or **tatwās** form the basis, plane and loci of the respective philosophy, foundation, founders, deities, and ultimate plane of destination of respective creeds.
6. **Supreme**, described in **Siddhānta Saiva** as **Siva**, is the master and deity of all these and beyond. He is beyond all these evolutes or **tatwās** as such he is called **tatwā-addheeta** (**addheeta-** beyond). All these **tatwās** are pedestal for Him, as such He is called **tatwāsanāya** (**āsana-seat**).

CLASSIFICATION OF SIX RELIGIONS EACH IN FOUR GROUPS

1. Extreme Heterodox Religions (புறப்புறச் சமயங்கள்):

Religions, they don't believe in God, which are **Materialism, Jainism and four types of Buddhism**, altogether six come are classified as religions in the most outer circle as **extreme heterodox religions** (புறப்புறச் சமயங்கள்). **Atheism and Rationalism** of modern days are also coming under this category.

2. Heterodox Religions (புறச்சமயங்கள்):

Religions they believe in God but do not acknowledge the three eternal realities of **Pathi**, the God, **Pasu**, the infinite number of souls, **Pāsa**, the blemishes attached to the souls are classified as religions in outer circle as **heterodox religions** (புறச்சமயங்கள்), the second category. **niyāya** (Logic), **sānkya, yoga, Mimamsa** (ritualists), **Vaishnava and Vedanta** are the six religions in this second category. Christianity, Judaism and Islam can also be categorized in this group as They all accept the existence of God.

3. Ortho-heterodox Religions (அகப்புறச்சமயங்கள்):

Religions acknowledge the existence of three fold realities, the God, souls and bondage come under the third category forms the inner circle as **ortho-heterodox religions** (அகப்புறச்சமயங்கள்). But they don't acknowledge the existence of the prime fetter of the soul, **Āṇava** (the darkness of ignorance). **pāsupatha, māvrata, kāpāla, vāma, bhairava and aikiya-vāda -saiva** are the six religions in this category. Current day **agōris** of North India can fall into this category.

4. Orthodox Religions (அகச்சமயங்கள்):

Religions acknowledge the bondage of **Āṇava**, as the prime fetter binding the individual souls come under this inner most circle of **orthodox religions** (அகச்சமயங்கள்). But they differ in the description of the final state of liberation. **pādāNa –vādha- saiva, bhēda -vādha -saiva, siva sāma vādha saiva, siva sankrāntha vādha saiva, isvara- avihāra- vādha- saiva and sivādvaida saiva** are the six religions in this category.

5. SAIVA SIDDHANTA – ALL INCLUSIVE, STILL EXCLUSIVE OF SIX RELEGIONS:

Saiva Siddhānta is the core which proceeds on the footing of every religion or belief system as each one of them has a place in the schema evolution to the **ULTIMATE TRUTH** (மெய்). Each is a rung in the ladder, and a necessary one at that, Life is a step-by-step growth of intelligence from relative and penultimate to **ULTIMATE TRUTH**.

- பேணித் தொழுமவர் பொன்னுல காளப் பிறங்கருளால்
ஏணிப் படிநெறி யிட்டுக் கொடுத்திமை யோர்முடிமேல்

மாணிக்க மொத்து மரகதம் போன்று வயிரமன்னி
ஆணிக் கனகமு மொக்குமை யாற னடித்தலமே.

*pēṇit toḷumavar poṇṇula kāḷap piṛaṅkaruḷāl
ēṇip paṭineri yiṭṭuk koṭuttimai yōrmuṭimēl
māṇikka mottu marakatam pōṇru vayiramanni
āṇik kaṇakamu mokkumai yāra ṇaṭittalamē*

*The feet of Civaṇ in aiyāru helping those who worship him with reverence.
To rule the world of gold heaven by arranging the path
Like the rugs of a ladder, by his excellent grace.
Resembling the ruby on the crowns of the celestials who do not wink,
Resembling emerald staying like diamond can be compared to gold of the
finest quality.*

- திருநாவுக்கரசு நாயனார் தேவாரம், திருமுறை – 4.092.16
Thēvāram song by Saint Thiru nāvukkarasar, Thirumurai - 4.092.16
(Courtesy: www.thevaaram.org.
Translation: V.M.Subramanya Aiyar
Courtesy: French Institute of Pondichery / EFEO - 2006)

- பத்தர்கட் கருளும் வைத்தார் பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை யொன்ற வைத்தார் சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியி னுரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.

*pattarkaṭ karuḷum vaittār pāyviṭai yēra vaittār
cittattai yoṇra vaittār civamatē niṇaiya vaittār
muttiyai murra vaittār muraimurai nerikaḷ vaittār
attiyi ṇurivai vaittār aiyaṇai yāra ṇārē*

*The father who is in Aiyāru,
He reserved his grace for his devotees.
He has a galloping bull for riding.
He made my mind to focus all thoughts on him
He caused me to think of auspicious things only.
He has kept the mukti, the liberation as perfect ultimate and
Devised many paths in the hierarchical manner towards it.
He covered himself with the skin of an elephant.*

- திருநாவுக்கரசு நாயனார் தேவாரம், திருமுறை – 4.038.7

Thēvāram song by Saint Thiru nāvukkarasar, Thirumuṟai - 4.038. 7
(Adapted from the translation of V.M.Subramanya Aiyar
Courtesy: French Institute of Pondichery / EFEO -2006;
Courtesy: www.thevaaram.org)

- கூரிருள் கிழிய நின்ற கொடுமமுக் கையில் வைத்தார்
பேரிருள் கழிய மல்கு பிறைபுனற் சடையில் வைத்தார்
ஆரிரு ளண்டம் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்
காரிருள் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

*kūriruḷ kiḷiya niṅṅa koṭumaḷuk kaiyil vaittār
pēriruḷ kaḷiya malku piraipunar caṭaiyil vaittār
āriru laṅṅam vaittār aṟuvakaic camayam vaittār
kāriruḷ kaṅṅam vaittār kaḷippālaic cērppa ṅārē*

*The chief of the maritime trace of Kaḷippālai, He kept in his hand a cruel axe
maḷu*

*Which by its brightness rends the dense darkness;
He placed the flourishing crescent in the matted locks of hair
Having water of Kaṅkai to make the dense darkness to disappear;
He placed the universe in dense darkness;
He made the sixfold religions to reach Him;
He kept the black colour of the poison in his neck.*

-திருநாவுக்கரசு நாயனார் தேவாரம், திருமுறை – 4.030.5
Thēvāram song by Saint Thiru nāvukkarasar, Thirumuṟai - 4.030.5
(Courtesy: www.thevaaram.org;
Adapted from the translation of V.M.Subramanya Aiyar,
French Institute of Pondichery / EFEO (2006)

- போற்றுந் தகையன பொல்லா முயலகன் கோபப்புன்மை
ஆற்றுந் தகையன வாறு சமயத் தவரவரைத்
தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றுந் தகையன வின்னம்ப ரான்ற னிணையடியே

*pōrrun takaiyaṅa pollā muyalakaṅ kōpappuṅmai
ārrun takaiyaṅa vāru camayat tavaravarait
tērrun takaiyaṅa tēriya toṅṅaraic cennerikkē
ērrun takaiyaṅa viṅṅampa rāṅra ṅiṅaiyaṅiyē*

worthy of worship and praise have the greatness of softening the mean quality of anger of the mischievous *Muyalakaṇ*

(*Muyalakaṇ* is the *acuraṇ* on whom god *Nataraj* presses his foot)

have the eminence of cleaning the doubts of those who profess the six religions.

have the eminence of raising devotees who are convinced that *Civaṇ* is the reality, along the right path.

- திருநாவுக்கரசு நாயனார் தேவாரம், திருமுறை – 4.100.7
Thēvāram by Saint Thiru nāvukkarasar, Thirumurai - 4.100.7

(Courtesy: www.thevaaram.org;

Translation: V.M.Subramanya Aiyar–

French Institute of Pondichery / EFEO -2006)

- தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித்
தாமரையான் நான்முகனுந் தானே யாகி
மிக்கதொரு தீவளிநீர் ஆகா சம்மாய்
மேலுலகுக் கப்பாலா யிப்பா லானை
அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க்
கங்கங்கே அறுசமய மாகி நின்ற
திக்கினையென் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

takkaṇatu peruvēḷvi takarttā nākit
tāmaraiyaṇ nāṇmukaṇun tāṇē yāki
mikkatoru tīvaḷinīr ākā cammāy
mēlulakuk kappālā yiṅpā lāṇai
akkiṇoṭu muttiṇaiyu maṇintu toṇṭark
kaṅkaṅkē arucamaya māki niṅra
tikkiṇaiyeṇ tīrumutukuṇ ruṭaiyaṇ taṅṅait
tīviṇaiyēṇ ariyātē tikaitta vārē.

He smote the mighty sacrifice of Daksha;
He became The Four-faced throned on the Lotus;
He is the mighty Fire, wind, water and ether;
He who is beyond The heavenly worlds abides here;
He is adorned With bones and pearls;
He is the refuge unto devotees
And He manifests as their six faiths there and there;

*He presides over Tirumuthukunram;
alas,
I,
the one,
Of evil karma,
stood perplexed unaware of Him!*

- திருநாவுக்கரசு நாயனார் தேவாரம், திருமுறை - 6.068.05
Thēvāram by Saint Thiru nāvukkarasar (Appar) - Thirumuṟai – 6.068.05
(Courtesy: www.thevaaram.org.
Translation: T. N. Ramachandran, Thanjaavoor, 1995)

- மொய் தரு பூதம் ஆதி மோகினி அந்தமாகப்
பொய் தரு சமயம் எல்லாம் புக்கு நின்றிடும்; புகன்று
மெய் தரும் சைவம் ஆதி இருமூன்றும் வித்தை யாதி
எய்துதத் துவங்க ளேயும் ஒன்றுமின் றெம்மி றைக்கே.

*moytaru pūta māti mōkiṇi anta mākap
poytaru camaya mellām pukkuṇiṇ ṟiṭumpu kaṇṟu
meytaruñ caiva māti irumūṇrum vittai yāti
eytutat tuvaṅka ḷēyum oṇṟumiṇ remmi raikkē*

All penultimate creeds take their stand individually leads to the planes of *tatwās* from *bhūta* (gross elements) to *mōhini* (*asuddha māyā*). The six ultimate creeds beginning from *Saiva* have their respective destinations in the planes of *tatwās* from *vidyā* upwards. Our Lord is beyond all these *tatwās*.

- மெய்கண்ட சாத்திரம், சிவஞானசித்தியார், பாடல் 163
Meikaṇḍa Sāththiram, Siva Jnāna Siddhiyār, song - 163

- சட்சமய பேதங்கள் தான்வகுத்துப் பின்னுமொரு
உட்சமயம் உண்டென்று உரைத்தனையே பராபரமே

*sadsamaya pēthangkaḷ thān vakuththup pinnum oru
udsamayam uṇḍeṇṟu uraiththanaiyē parā-paramē*

*You graced these different religions of six categories
And further instructed the Ultimate as the core of all.*

- பட்டினத்துச் சித்தர் பாடல்
Song by mystic Saint Paddinathār

- ஆறு சமயத்துவம் அதுஅதுவாய் நின்றியங்கும்
வீடு பரைத் திருத்தானை மேவுநாள் எந்நாளோ?
*āru samayaththuvam athu athuvāy ninriyangkum
veedu paraith thiruththālai mēvu nāl ennālō?*

*When will I be able to reach the feet of the Lord
Which is the ultimate of each and every religion that falls into six folds?*

- தாயுமான சுவாமிகள் பாடல்
Latter-day Saiva Saint Thāyumānar song

- தர்க்கமிடும் தொன்னூல் பரசமயம் தோறும் அது அதுவே
நன்னூல் எனத் தெரிந்து நாட்டுவித்து.....

*tharkkamidum thonnool parasamyam thōrum athu athuvē
nannool enath therinthu nādduviththu.....*

*Affirming me in those old scriptures of various conflicting religions (in
different lives)...*

- குமரகுருபர சுவாமிகள் அருளிய கந்தர் கலி வெண்பா
Kanthar kali veNpā by Latter-day Saint Kumaraguruparar

- அறுவகைச் சமயத்தோர்க்கும் வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி
aruvakaich chamayaththōrkkum veedupērāy ninra viṇṇōr pakuthi

You the Heavenly Ultimate for the worthy sixfold religions.

- மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், திருமுறை 8.003.01
Thiru vāsagam by Saint Māṇikka vāsakar, Thirumurai 8.003.01

- ஒன்றதே பேரூர்; வழியதற்கு ஆறுள
என்றது போலும் இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை ஆதர்கள்
குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே.

*oṇratē pērūr valiā ratarkuḷa
eṇratu pōlum irumuc camayamum
ninritu tītitu eṇrurai ātarkaḷ
kuṇru kuraitteḷu nāyaiot tārkaḷē*

One is the destination, ways are six

*Like this are the sixfold religions
People who quarrel as 'this is good, that is bad'
Are like the street dogs
barking towards the hill in the moonlight*

- திருமூலர் அருளிய திருமந்திரம், 10ம் திருமுறை – பாடல் 1543
Thiru manthiram by Saint Thiru Mūlar, 10th Thirumurai - song 1543

- *Life is the soul's nursery, the training place for the destinies of eternity.*
 - English novelist William Makepeace Thackeray (1811 – 1863)
ஆங்கில நாவலாசிரியர் உவில்லியம் மேக்ஃபீசு தக்கேரி (1811 -1863)